

TAMIL
POETICAL ANTHOLOGY.

No.—11.

WITH A GLOSSARY.

—*—

நீ க ம ன் ஈ ரி.

Second Edition, 3,000 Copies

இ ி து.

அரு மப தவகராதியுடன் பாடசாலைகளுக்காகப்

பதிப்பிக்கப்பட்டது.

KARIKAL.

Printed at the mohamed samadany press.



1887



நீ த ம ஞ ச ரி.

உ—மூலத்தகம்.

பி. பி. சுவாமி.

TIRUVANMIYUR, MADRAS-51.

இனியவை நாற்பது.

யானை யுடைய படைகாண்டன் மிகவினிதே
ஊனைத் தின ஊனைப் பெருக்காமை முன்னினி
கான்யாற் றடைகரை பூரினி தாங்கலிதே
மானமுடையா மதிப்பு. 1

கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயம
செய்யாமை முன்னினிது செங்கோல னாகுதல
எய்துந திறத்தா லினிதென்ப யார்மாடம
பொல்லாங் குரையாமை நன்கு. 2

ஆற்றுந் துணையா லறஞ்செய்கை முன்னினிதே
பாற்பட்டார் கூறம பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைக ளல்லாராக்
காப்படையக் கோட லினிது. 3

கங்க னமாவுடையா தாமவாழ்தன முனனினிதே
 தாசண விசுயி னகவிடாக காணபினிக
 பாசமிலெ செயசைய ராகிப பரிநதியாககும
 ஶுலமுடைய ராத ஶினிது 4

சடமுண்டு வாழாமை காண்ட ஶினிதே
 நலநாண்டில டெணமுறை நீக்க ஶினிதே
 மனநாண்டி லாகாண யஞ்சியகமல
 ளனைமாணபு தானினிது 5

குழவி பிணியினறி வாழ்த ஶினிதே
 கழறுமவையஞ்சான சலவியினிதே
 மயனிக ளலலராய மாணபுடையாச சேரும
 திருவுந்தி வினநே ஶினிது 6

மான பழிநதபின வாழாமை முன்னினிதே
 தான மழியாமை தானடங்கி வாழவினிதே
 ளனமொன றினறி யுயாநது பொருளுடைமை
 மானிடவாக கெலலா மினிது 7

குழவி தளநடையைக காண்ட ஶினிதே
 ஶுவாமழலை கேட்ட மிழதி ஶினிதே
 யனையுடையான வநதடைநது வெயதுறம போழ்தும
 மனனஞ்சா னுக ஶினிது. 8

கற்றாரமுற் கல்வி யுரைத்தன் மிகவினிதே
 மிக்காசாச் சேர்தன் மிகமாண முன்னினிதே
 எட்டுணை யானு மிரவா து தானீதல
 எத்துணையு மாற்ற வினிது,

9

நட்டார்ப் புறங்கு றுன் வாழ்க னனியினிதே
 பட்டாங்கு பேணிப பணிதொழுகன முன்னினிதே
 முட்டில பெருமபொரு ளாக்கியககான் மற்றது
 தக்குழி யீதலே நனறு.

10

சலவரைச் சாரா விடுத லினிதே
 புலவாதம வாய்மொழி ட்பாற்ற லினிதே
 மலாதலை ஞாலத்து மனனுயிர்க் கெலலாம
 தகுடியால வாழ்த லினிது.

11

பிரன்னைகப் பொருள்வவ்வான வாழ்த லினிதே
 அறமபுரிச தலலவை நீக்க லினிதே
 மறந்தேயு மாணு மயரிகட் சேராத்
 திறந்தெரிநது வாழ்த லினிது.

12

வெலவது வேண்டி வெகுளாதா னென்பினிதே
 ஒலலுந் துணையுமொன் றுப்பயான் பொறையினிதே
 இலலது காமுற் திரங்கி யிடர்ப்பட்டார்
 செய்வது செய்த லினிது,

13

4

இனியவை பாறபது.

தானங் கொடுப்பான் நகைபாணமை முன்னினைக
மானம படவரின வாழாமை முன்னினிக
ஊனங்கொண்டாடா நுறுதி யுடையவை
கோணமுறையா னகோட லினிது 14

கயவரைக சையிகரது வாழக லினிகே
உயாவுளளி யுசுகம பிரகத லினிகே
எளிய ரிவரென நிகழநதுராயாராகி
ஒளிபட வாழதலினிது 15

அடைகா துபாகா வாரந லினிகே
கடங்கொண்டு செபவள சையத லினிகே
சிறந்தபைத சேனவிய ராயினு மாராயந
தநிகதுரைதத லாநற லினிது. 16

கற்றநிகதா கூறுங் கருபப பொருள் லினிகே
பறறமைபா வேநகனீழ வாழாமை முன்னினிகே
தெற்றென லினிந் தகவிகத லொத தீங்குககாப
பததமையிற பாங்க லிபதிவ. 17

எல்லியம போது வழங்காமை முன்னினிகே [தே
சொல்லுங்காற் சோவினநிச் சொல்லுகனமாண்டினி
புலலிக் கொளினும பொருளல்லார தங்கேணமை
கொள்ளா விடுத லினிது. 18

சிறந் ஞுடையான படைககல மாண்பினிதே
 கடடாருடையான பசைபாணமை முனலிலிதே
 எந் துணைபு மாற்ற வினிதெனயபாலபடும
 கருமு வுடையான வந் து

19

பாசைபுசு குணபான பினிமு மம முனலிலிதே
 துசசி விந் து துபாகூரா மாண்பினிதே
 உறந்பேராசைகருதியபடுமு உளந்
 பாபிபாஸம பினிது.

20



இனனா நாறபது:



கொடுங்கொன பறமனனா கீழவாழக வினனா
 கொடுங்கு பிணறி நீகதுக வினனா
 கடுமாத்ரி யானா தொடாபினனா வினனா
 கடுமாத்ரிவாழக லுயிரககு.

21

எருதி லுழவாக்குப போகீர மினனா
 கருவிகண மாறிப புறங்கொடுத்த வினனா
 திருவுடை யாசைச் செறவினனா வினனா
 பெருவுலியாக் கினனா செயல.

22

ஆற்ற மிலாதான் விடுத்த படையின்னா
 நாற்ற மிலாத மலரின் வனப்பின்னா
 தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
 மாற்றமறியா னுரை.

23

பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த வின்னா
 இருள்கூர் சிறுநெறித் தாந்தனிப் போக்கினா
 அருளிலா தங்கட் செலவினா வின்னா
 பொருளிலலான் வணமை புரிவு.

24

உடன்பா டிலாத மனைவிதொழி வினா
 இடனில சிறியாரோ டியாத்தநட் பினா
 இடங்கழி யாளர் கொடாபினா வினா
 படமுடையா காணப் புகல.

25

உண்ணாது வைக்கும பொருமபொருள் வைப்பின்னா
 நண்ணப் பகைவர் புணர்ச்சி நனியினா
 கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
 எண்ணிலான் செய்யுங் கணக்கு.

26

குலத்திற் பிறந்தவன் கல்லாமை யின்னா
 நிலத்திட்ட நல்வித்து நாளுமை யின்னா
 நலத்தகையார் நாணின்மை யின்னா, காங்கின்னா
 கலத்தல் குலமில் வழி.

27

மாரிகாட் கூவுங் குயிலின் குரலின்னா
 வீரமி லாளர் கடுமொழிக் கூற்றின்னா
 மாரி வளம்போக்கி னூாக்கின்னா வாங்கின்னா
 மூரி யெருத்தி னுழவு.

28

ஈத்த வகையா லுவவாதாக் கீப்பினா
 பாததுண விலலா ருழைச்சென் றுணவின்னா
 மூத்த விடத் துப்பிணியினா வாங்கின்னா
 ஓத்திலாபயாபயா னுணா.

29

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
 அரிபவை செய்து மென ஷரைகத லின்னா
 பரியாக்குத் தாமுற்ற கூற்றினா லின்னா
 பெரியாக்குத் தீய செயல.

30

கல்லாதா னூருங் கலீமாப் பரிப்பின்னா
 அலலாதான் சொல்லு முனையின பயனின்னா
 இலலா வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
 கல்லாதான் கோட்டி கொளல.

31

பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
 எண்ணறியா மாந்தரொழுக்குநாட் கூற்றின்னா
 மணணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
 தண்மையி லாளர் பகை.

32

பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
 நெடுமொட நீண்காக் கைகத்தின்மை யின்னா
 அடுமனைபார்த்திருந் தூணின்னா வின்னா
 கெடுமிடத்துக் கைகவிடுவார் நடபு.

33

— — —

நன்னெறி.

— — —

என்னு முகம னியம்பா தவர்கண்ணும்
 கென்னுபொருள்கொடுப்பா தீதற் றீரார் — துன்றுசுவை
 புவற் பொலிசுழலாய் பூங்கை புகழுவோ
 நாவிற் குதவு நயந்து.

34

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செலவம் வேறு
 பிறர்க்குதவி யாக்குபவர் பேரூம்—பிறர்க்குதவி
 செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து
 பெய்யாக் கொடுக்கும்பிறர்க்கு.

35

நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
 நோக்கி னவர்பெருமை நொய்தாகும்—பூக்குழலா
 நெல்லி னுமிசிறிது நீங்கிப் பழமைபோல
 புல்லினுந் திண்மைநிலை போம்.

36

கடலே யனையமயாங் கலவியா லெனணும்
 அடலே நனையசெருக் காழ்ததி—விடலே
 முலிககரசு கையான முகநதுமுழங் கும
 பனிககடலு முண்ணப படும.

37

உள்ளங் கவாநதெழுந தேரங் குசினங் காத்துக்
 கொள்ளுங் குணமே குணமெனக்—வெள்ளம்
 தடுத்த லரிதே தடங்கரைதான போர்த்து
 விடுத்த லரிதே விளயி.

38

தங்குரை, தீர்வுள்ளா தளாநது பிரர்க்குநூஉம்
 வெங்குறைதீர்க் கிப்பா விழுமிய்யா—துங்கள்
 கறையிருளை நீக்கக் கருகா துலகில
 நிறையிருளை நீக்குமெ னினறு.

39

இலலாணுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்
 நெல்லா மிருநதுமவற் கெனசெய்யும—நல்லாய்
 மொழியிலாக் கேது முதுநா நெரியும
 வாழியிலாக் கேது விளக்கு.

40

இன்சொலா லன்றி யிருநீர் வியனுலகம்
 வன்சொலா லென்று மகிழாதே—பொன்செய்
 ததீர்வனையாய் பொங்கா தழற்கதீரற் றணெண்
 கதீர்வரவாற் பொங்குங் கடல.

41

நல்லோர் வரவா னகைமுகங்கொண் டின்புறீஇ
 அல்லோர் வரவா னழுங்குவார்—வலலோர்
 திருந்துந் தளிர்காட்டித் தென்றலவரத் தேமா
 வருந்துஞ் சுழல்கால வர.

42

எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்
 எழுத்தறிவார்க் காணி னிலையாம—எழுத்தறிவாரா
 ஆயுங் கடவு ளவீர்சடைமுன் கண்டளவில்
 வியுஞ் சுரநீர் மிகை.

43

ஆக்கு மறிவா னலது பிறப்பினால்
 மீக்கொ ஞாயர்விழிவு வேண்டறக—நீங்கு
 பவரா ரரவின் பருமணிகண டெனறும
 கவரார் கடலின் கடு.

44

உண்டு குணமுங் கொருவார்க் கெனிணுங்கீழ்
 கொண்டு புகலவதவர் குறறமே—வண்டுமலர்ச்
 சேக்கை விருப்புஞ்செழுமபொழிலவாய் வேமபன்றோ
 காக்கை விருமபுங் கன்.

45

உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்
 கடலின் பெருமை கடவார்—மடவரால்
 கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரோளிதான
 விண்ணளவா யிற்றோ விளம்பு.

46

கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வார்—அம்மா
முனைக்கு மெயிறு முதிசுவை நாவிற்கு
வினைக்கும் வலியனதா மென்று.

17

பேரறிஞர் தாக்கும் பிறாதுயரந்தாங்கியே
வீரமொடு காக்க விரைசுவார்—நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோ லடி தன்மேல
கைசென்று தாங்குங் கடிது.

48

அறிவுடையா ரன்றி யதுபெறார் தட்பால்
செறிபழியை யாஞ்சார சிறிதுய—பிறைநுதால
வண்ணஞ்செய் வாள்விழியை யனறி யறைகுருட்டுக்
கண்ணஞ்சு மொவிருளைக் கணடு.

49

தக்காக்கே யீவர் தகார்க்களிப்பா ரிலென்று
ரிக்கார்க் குதவார் விழுமியோர்—எக்காலுய
நெலலுக்கிழை யதே நானறிக் காட்டுமுளி
புலலுக் கிறையாரோ போய்.

50

லலார் செயுங் கேண்மை நாடோறு நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே—நலலாய்க்கைள்
எய்முறறிற் தின்றீங் கனியா மிளந்தளிர்நாள்
ய்முற்றி நெனஞ்சுப் போம்.

51

பொன்னணிபும வேந்தா புனைபாப பெருங்கலவி
 பன்னு மநிஞ்சைதகா மறஞ்சுவவா — மின்னுமணி
 பன்னும சிவபுராபு பொன்னேயது புனைபாக
 சாணுங்கண் ஞெகசுமோ காண.

5



நளவெணாபா.



சாகல கவாருடல சளஞ்சுண்டல பொய்யொழிதல
 சகன் மறுதக விவைசண்டாய — போதல
 சவாயாமை வைதக நஞாடா செமமை
 கணாயாமை பூண்டா சொதி.

56

அரகதைவோ கலனு மருகரி சோக்கும
 தறததைபே கொண்டருளைத் தேயாகும-மறததைபே
 பூண்டெரோ தஞ்செய்யும பெ டச்சுதை மிக்கோகக
 தீண்டுவர்ரா வெணாறா தொரது.

57

உருவழிக சூ முணாமை யயாவழிக்கும வணமைத்
 திருவழிக சூ மானஞ சிதைக்கும — மருவம
 ஒருவரோ டனபுழிகசூ மொனறலல சூது
 பொருவரோ தக்கோ புரிதது.

சீவலை கரையிழந்தால் வேத நெதிரிழந்தால்
 ஞால முழுது நடுவிழந்தால்—சீலம
 அழிவரோ செயமை அரைதிறம்பாச் செய்கை
 அழிவரோ செங்கோ லவா.

56

பொன்னுடைய றோனும் புகழுடைய றேனும்
 நென்னுடைய றேனு முடையரோ --இன்னமு சில
 புக்களையுந் தாமரைக் கைப் பூநா றுஞ் செய்வாய்
 மக்களையிங் கிலவா தவா.

57

சொன்ன கலையின் றுறையனைத் துந் தோய்ந்தாலும்
 என்ன பயனுடை ததா மினமுகத்து--முன்னம
 குறுகு, கலைக கணிகணிக்காற் கோமக்கள், பா.வாய்ச்
 சிறுபுத்தலை கோளாச் செவி.

58

சினக்கதிரவேற் கண்மடவாய் செல்வார்பாற் சென்றீ
 எனக்கென னு நிமமாற்றங் கண்டாய்--தனக்குரிய
 தானந துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
 மாணந துடைப்பதேதா வாள்.

59



அரிச்சந்திரபுராணம்.



சையமையண்மையி லுயிர்க்கொரு துணைபெனச்சிறந்
வாய்மை யாலகந் தூய்மையா மற்றிலம புயத்தைத்
தூய்மை செய்வது நீரலாற் சொலெனினவே றுளதோ
வாய்மைசெய்யினும் வாய்மையே கோனபெனகசருத்

புலைய னுபவீரும பாதுவிப புன்புலால் யாக்கை
நிலையெ ளுமருண டியிரினு கெடி துறச் சிறந்தே
தலைமை மீசாதரு சதநியம பிரழ்வது தரிமீயம
கலையுணராதநீ யெமக்கிது கழறுவ தழமீகா. 61

இமமை யமபைவீ டெனமறை புலங்கொள வியமபும
முமமை யுந்தரு முறைபுடைத் கெணுகிலே முரணி
எமமை யாழ்வயிற றடக்கமீட் டெழ்க்கலா வெரிவாய்
வெமமைகூரர சூய்க்கினு மெய்மமையைவிடேமால.

பதியி ழந்தனம யாலனை யிழந்தனம் படைத்த
நதியி ழந்தன மினிகமக் குளதென நனைக்கும்
கதியி ழக்கினுங் கட்டுரை யிழக்கிலே மென்றார்
பதியி ழந்துதன் வாயிழந் தருந்தவன் மறைக்கான். 63



நீதிநெறிவிளக்கம்.



அறம்பொருளின் பழும விடும பபக்கு ம
புறங்கடை நலனிசையு நாடடும—உருங்கவெலான்
றுறறுழிபுய சைசொடுக துங் கலவியி னூங்கிலலை
சிற்றுயிர்க் குற்றதுணை. 64

எததுணைய வாயினுங் கலவியிடமறிக
துயகதுணா விலலெனினிலலாகுப—உய்ததுணாநதும
சொலவனமை யினமெனரி னெனமு மஃதுணைடல
பொனமலா நாறற முடைத்து. 65

வருந்திக காங் கறறன வேம்பாது மறறும.
பாரிநது சிலகறயான ஞெடங்கல—கருநகனம
சைக்கலகத வுயததுச சொரிநதிட் டரிபயரித்தாங்
கெயததுப பொருளசெய த்டல. 66

கறஃறாகுகுக் கலவி நலனை கலநலலால
மறஃற ரணிகலம வேண்டாவாம—முறற
முறமுணிப பூணுகுப பூணவேண்டா யாரோ
அழுகுக் கழகுசெய வார. 67

முறறு முணாநதவ ரீலலை முழுவது உம
கறறன மெனறு களியறக—சிறறுளியால
கலலுந தகருந தகரா கனங்குழாய்
கொலலுலைக கூடத்தி னுல. 68

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் நகமகிழக—தமமினும
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலலாம
எற்றே யிவர்க்குநா மெனறு.

61

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும—இலலார்
சுறையிரநது தயமுன்னா நிறபாபோற் சூமும
தலைவணங்கித் தாமுயபெயின்.

70

ஆக்கம் பெரியா சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணி னனிதாழ்ப—தூசுகின
மெலியது மேனமே லெழுச்செலலச்செல
வலிதன்றே தாமுந் துலைகரு.

71

தன்னை வியப்பிப்பான் நற்புகழ்த லீச்சுடர்
நன்னீர் சொரிநது வளாத் தறமுல—தன்னை
வியவாமை யன்றே வியபாபவ தினயம
கயாவாமை யன்றே நலம.

72

பிறராற் பெருஞ்சுட்டு ஷேணடுவான யாணடும்
மறவாமே நோற்பதொன் னுண்டு—பிறாபிறா
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காதது
யார்யார்க்குந் தாமுச்சி சொலல.

73

கற்பன வுழற்றூ கலவிக் கழகததாங்
கொற்கமின னூத்தைவா யங்காததல—மறறுத்தம
வலலுரு வஞ்சனமி னென்பவே மாபறவை
புலலுரு வஞ்சுவ போல.

74

கறறன கலலாற செவிமாட்டிக் கையினு ம
குறறந தமதே பிறிதனறு—முறறுணாநதும
தாமவா தன்மை யுணராதா தமமுணா
வதிலரை கோவ தெவன.

75

கண்ணிற் சொசிச்செவியி னோசு மிறைமாட சி
புண்ணியத்தின பாலதே யாயினும—தண்ணளிபால
மனபதை யோமபாதாக் கெனனாம வயபபடைமற
றென்பயக்கு மாணல லவாககு.

76

குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கறறூ
மடிகொன்று பாலகொளலு மாணபே—குடியீயாம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காணடுமே மாநீதியம
வெளசைத்தின மேலுபபல.

77

முடிபய முடித்துப்பின பூசுவ பூசி
உடுபய வுடுத துணப வுணனா—இடித்திடி ததுக்
கட்டுரை கூற்ற செவிகொளா கணவிழிய
நெட்டுயிரப்போ நெற பிணம.

78

ஒறறிற் றெரியா சிறைப்புறத் தோர்துபெனப
பொறீமு டீணயாத் தெரிதந் தும்—குற்றம
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடி னுங் கேளாமை யன்று. 79

ஏதிலா யாதும் புகல விறைமகன்
கொதொரீஇக் கொள்ளை முதுக்குறைவு—நேர்நின் ற
சாக்னை வெளிதென்பா ரெனச்சொலாந்தாய்க்கொலை
சாலபுடைத்தென்பாரு முண்டு. 80

கண்கூடாப் பாட்டது கேடெனிணங் கீழ்மக்கட்
குணமீடா வுணர்ச்சிமற் றில்லாகும—பணடெரி
தான்வாய் மடுப்பினு மாசுணங் கணடுயிலவ
பேரா பெருமுச் செறிந்து. 81

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிஞே துபரு—ஆங்கதுகொண
நேரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால
ஆருங் கிளையோ டயின்று. 82

உறுதி பயப்ப கடைபோகா வேணும
இறுவனா காறு முயல்ப—இறுமுயிரிக்கும
ஆயுண் மருந்தொழுக்க றீதன்றூ லல்லனபோல
ஆவனவு முண்டு சில. 83

மயவருகதம பாரா பதிநாக்கார் கண்டுஞ்சார்
 வ்வெவர் சீலமபு மேற்கொள்ளா — செவ்வி
 ளுறையபு பாரா ரவா தியபுங் கொள்ளா
 ளருமமே கண்ணா பி ரு .

81

நிதிய பசையெளிவு மோபுக நேறாறா
 பெரிதும பிழையா டையா — நிறையத்
 தாழ்நீ படுவிற நவனை கதிபடினும்
 பாளை நிழல்காண பரின.

85

அநநட் டகயவோப்பார் நச்சுப் பசைமை
 வலியிடட்டு வேளுகால வெணடுப — கழிபெருங்
 கணனெட்டிட்டு செய்கையல கருவியிட டாற்றுவார்
 டணவைத்து மூடா பொதிருது.

86

நிசுக கறுப்பெனி னல்ல செயினும்
 டுனைத தெவையுந தீயவே யாகும — எனைத் துணையும்
 தியவே செய்யினு நல்லவாக் காண்பவே
 மாசின மனபுதி னவா.

87

இனியவ ரென்சொலினு மின்சொலலை யின்னார்
 கனியு மொழியுங் கடுவே — அனல்கொளுந்தும [பச்
 வெங்காரம் வெய்தெனினு கோய்தீர்க்கு மெய்பொடிப்
 சிங்கி குளிர்ந்துங் கொலும்.

88

நல்லா ஞெழிக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்
 அல்லன செய்தற் கொருப்படார்—பல்பொறிய
 செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னொவாம
 பைங்கட் புனத்தபைங் கூழ்.

பெற்ற சிறுகப் பெருத பெரிதுள்ளும்
 சிற்றுயிர்க் காக்க மரிதம்மா—முற்றும்
 வரவர வாயமடுத்து வல்விராய் மாய
 எரிதழன் மாயா திரா.

வள்ளன்மை யிலலாதான் செல்வத்தின் மற்றையோ
 நல்கூறவே போலு நனிநலல—கொன்னே
 அருளில் னன்பிலன் கண்ணறைய னென்று
 பலரா லிகழப் படான்.

நாகை யரிதெனினு மின்சொலினு நலகூாதல்
 ஒகோ கொடிது கொடிதம்மா—நாகொன்று
 தீவினைக் கம்மியனால் வாய்பூட் டிடப்படினாற்
 றுவா விவரென்செய் வார்.

சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ள
 பெறுமெனில் றுழ்வரோ தாழார்—அறனலல
 எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும
 ஒண்மையிற் றீர்ந்தொழுக வார்.

செய்க்கடவ வலலனவுஞ் செய்துமன் னென்பார்
 பயக்கஞ் நாகரிக மென்னும்—செயிர்த்துரைப்பின்
 நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் நண்ணளிபோல்
 எஞ்சா தெடுத்துடைக்கற் பாற்று.

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
 நகையொன்றே நன்பயனாய்க் கொள்வான்—பயமின்று
 மெய்விதாபபுக் காண்பான் கொடி றுடைத்துக் கொல்
 சைவிதிர்த் தஞ்சப்படும. [வான்போல் 95

தெய்வ முளதென்பா தீயசெய்ப்புகின்
 தெய்வமே கண்ணின்று நின்றொழுதுக்கும்—தெய்வம்
 இலதென்பார்க் கில்லைத்த மின்புதல்வார்க் கன்றே
 பலகாலுஞ் சொல்வார் பயன். 96

தீய செயல்செய்வா ராக்கம்பெருகினும்
 தீயன தீயனவே வேறல்ல—தீயன
 நல்லன வாகாவா நாவின் புறநக்கிக்
 கொல்லுங்கவயமா போல். 97

வஞ்சித் தொழுகு மதியினிகாள் யாவனாயும்
 வஞ்சித்தோ மென்று மகிழன்மின்—வஞ்சித்த
 எங்கு முளொருவன் காணுங்கொ லென்றஞ்சி
 அங்கங் குலைவ தறிவு. 26

மறைவழிப பட்ட பழியொடிக் தெய்வம்
 பறையறைந்தாங் கோடியபரக்கும—கழிமுடைப்
 புன்புலா னாற்றம் புறம்பொதிநது மூடி னும
 சென்றுடைக்குளு செயா முகநது. 6



அறநெறிச்சாரம்.



காலேச்செய வோ சொல்லறநகக கடைபாடிநது
 சாலச்செய வாரே தல்லபயிவார—மலை
 கிடந்தா னெழுத லரிசானமற மென்கொல
 அறங்காலே செய்யாத வானு. 100

சென்றநா னெலலானு சிறவிரல வைநகெண்ணலாம
 நின்றநாள் யாக்கு முணாவரி—அதனெழு நயன
 நனடைபுரியாது நாளுடைய வடடி ருக்கும
 புன்மை பொது புறா. 101

பட்ட வகையாற பலரும வருந்தாமல.

கட்டுடைத தாகக் கருதிப நலலறம

முட்டுடைத் தாக விடைதவிரது வீழ்தலை

கட்டாளு னாதலே நனறு. 102

பலகற்றேறும் யாமென்று தற்புகழ வேண்டா
அலாகதா ஞாயற்றைக் கைக்குடையுங்—காக்கும்
சிலகற்றார் கண்ணு முளவாம பலகற்றர்க்
கச்சாணி யன்னதேதாசொல.

103

தன்னைத்தா நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தா நெய்தாப பயனிலலை—தன்னைக்
குடிசெடுக்கு நெஞ்சிற்குக் குறறேவல செய்யின
பிடிபடுக்கப் பட்ட களிநு.

10

நினனை யாப்பெறு கிற்கிலை னன்னெஞ்சே
பினனையான யாபாப பெறுகிறபேன—நினனை
அறப்பெறு கிற்ப்பென்ற பெற்றேனமற் றீண்டு
துறக்கந திறப்பதேதா தாள்.

105

உள்ளு நிருநதுநத முள்ளமறப் பெற்றாரேல்
களளவிழ் சோலைபாங் காட்டுளார்—காட்டுள்ளும
உள்ள மறப்பெறு கலலாரே னுட்டுள்ளும
நண்ணி நடுவுநு ளார.

106

காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண்
ஆய்த லறி வுடையார் கண்ணதே—காய்வதண்கண்
உற்ற குணநதோன்றா தாகு முவப்பதண்கண்
குற்றமுந் தோன்றாக்கெடும.

107

வீரந் து டுறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக் கவராயும பேணான—பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுசுமேல
இலவாழ்க்கை யென்ப திருள். 108

அட்டுண்டு வாழ்வார்க் கதிதிக ளெஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி யுடையவர்— அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வா ரதிதிக ளென்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை. 109

மருவிய காதன் மனையா ளும் தானும்
இருவரும் பூண்டி ர்பினலலால்—ஒருவரால்
இலவாழ்க்கை யென்னு மியலபுடைய வான்சகடம்
செலலா து தெற்றிற்று நின்ற. 110

நாற்றமொன் றில்லாத பூவொடு சாந்தினை
நாற்றந்தான் வேண்டி யதுபோலும்—ஆற்ற
மறுவறு சீலமு நோன்புமீல லாரை
உறுபயன் வேண்டிக் கொள். 111

இமமை யுடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை யுயர்கதிக் குய்த்தலான்—மெய்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரென்படு வார். 112

வைகலு நீருட் கிடப்பினுங் கலவிற்கு
மெலலெனற சால வரிதாகு மஃதேபோல்
வைகலு நலலறங் கேட்பினுங் கீழ்க்குக்
சுலலினும் வலலெனனு நெஞ்சு.

113

பாமபுண்ட நீரொல்லா நஞ்சாம பசுவுண்ட
தேமபடு தெண்ணீ ரமுதமாம — ஒயபற்
கொளியா முயாநதோர்க்கு ஞான மதுப்பால்
களியாங் கடையாயா மாடடு.

114

கலலா வொருவனைக் காரணங் காட்டினும்
இலலைமற் றெனறு மறனுணாதல—நலலாய்
நறுநெய் நினைபுநுகக லுப்பினு முழை
பெறுமோ சுவையுணரு மாறு.

115

கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடு மதுபோ லும்—ஒட்டிய
காட்சி திரியி னறநதிரியு மெனறுபாபா
மாட்சியின் மிக்கவர் தாம.

116

கெடுக்கப் படுவது தீக்கரும நானும்
கொடுக்கப் படுவ தருளே—அடுத்தடுத்
துண்ணப் படுவது நன்ஞான மெப்பொழுது
எண்ணப் படுவது வீடு.

117

திரையவிதது நீராடலாக வுரைப்பாரா
உரைபவித தொன்றுஞ்சொல லிலலை—அரைசராபர்
செய்துமா மெனனிணு மாகா துளவரையால
செய்தவாக்கே யாகுந்திரு. 118

உபபுக் குவட டி ன மிசைபிருந் துண்ணினு ம
இட்டுணுக் காலது கூராதாம—தொக்ச
உடம்பும பொருளு முடையானோ நனமை
தொடங்காக்கா லெனனாயன 119

இனசொல விளை விலு வித மீல விதாசு
வனசொற களை உடடு வாயமை மெருவடடி
அன்புநீ பாய்ச்சி மருக்கதி நீனவே
பைங்கூழ் சிறுகாலைச ர்பய. 120

குற்றதை நன்றென்று கொண்டு குணமின்றி
செற்ற முதலா வுடையவரை த—தெற்ற
அறிந்தொன றேத்து மவாசனைக கண்டால
துறநெழுவார தூயகாட்சியார. 121

உணர்ச்சியச் சாக வுசாவணடி யாகப்
புணர்ச்சிப புலனைந தும பூட்டி—உணர்நகதனை
ஊர்கின்ற பாக னுணர்வுடைய னாகுமேல
போகின்ற தாகும பிறப்பு. 122

பழமொழி



சுவீபா னைப சரி னாடப சுவீபா னுன
சொலவிப கலெவுந தீபவாப--எலலாம
ஜவாவா நாட சமனாயில வாரி ந
நகாபுங காடு லீபான னுஙகு

120

னசொன ாதபவா சாழ ிகாடுபாபாப
பேசனறு முறுந ிய சூழந வெறுநிசா
விசனறு லாளு பேசாபப வதுபால நீ ிபாபும
ஐனறு ாண்டாம வா னிக ிரி

121

சாபு நமனொன ாநன குபுநக கநதாசுருக
கேடு டாநமீாடு சூழல கிளாபணி
நீநகல வெறுப சீனெப ினநீக தாமீருக
கேடு குறைது விடல.

125

இன வி யமையா விருமுது மககளும
பொனநீனமைசனமெ பொருள பொருளாச கொள்ப
ஐனறும வகைபா னறஞ்செயக லூககுருளிள ிவோ
குனறும வழிதபெபதில.

126

மாய்வதன் முன்னே வகைபபட்ட நல்வினையை
ஆய்வினநிச் செய்யாதார பின்னை வழிநினைந்து
நோய்காண பொழுதி நறஞ்செய்வார்க் காணுமை
நாய்காணிற் கற்காணு வாறு. 127

தாரோயுந் தமமைப புகழ்ந்துரைக்கும் போழ்தில
அமரா ததனை யகற்றலே வேணடும
அமையாரும் வெற்ப வணிபாரே தமமைத்
தமவேணுங் கொள்ளாக் கலம. 128

மறுமனத்தா னல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி யொழுகின்—செறுமனத்தாரா
பாயிரங் கூறிப் படைதொக்கா லெனசெய்ப
ஆயிரங் காசகைகேகா கல. 129

கற்றறிவார் கண்டதடக்க மடங்காதார்
பொச்சாநதுந் தமமைப புகழ்ந்துரைப்பார்—தெற்ற
அறைகல லருவி யணிமலை நாட
நிறைகுட நீதனும்ப வில. 130

கோவாத சொல்லுங் குணனில்லா மாக்களை
நாவா யடக்க லரிதாகும்—நாவாய்
களிகள் போற் றுங்குங் கடற்சேர்ப்ப வாங்கி
வளிதோட் கிடுவாரோ வில. 131

உடைப்பெருஞ செலவத துயாதபெருமை
 அடக்கமி லுள்ளதத னாகி— நடக்கையில்
 ழுள்ளிய னலலானமேல வைத்தல குரங்கினகை
 கொள்ளி கொடுத்த விடல. 132

எண்ணக குறைபடாச் செலவமு மிற்பிறப்பும
 மன்ன ருடைய வுடமையும்—மன்னரால
 இன்ன ரெனலவேணா விமமைக்கு முமமைக்கும
 தமமை யுடைமை தலை. 133

அருமை யுடைய பொருளுடையார தங்கண்
 கரும் முடையா ராராடா—எருமைமேல
 நானா துயிலவதியு முர குளந்தொட்டுத
 தேனா வழிச்சென்ற ரில 134

பொல்லாது சொல்லி மறைந்தொழுகும டேதைதன
 சொல்லாலே தனனை த துயாப்படுக கும்—நல்லைய
 மணவின் முழுகி மறைநது டிடக்கும
 துண லுந்தன வாயாற கெடும. 135

மிககுப பெருகி மிகுபுனல பாயந்தாலும
 உபபொழிதல செலலா வெளிகடலபோல—மிகக்
 இனல நனகுடைய வாயினு மென்றம
 மனல மாகாவாங் கீழ். 136

ஸா செரிசு செலவாகு ரகூரக தவாகும
 இந்நதாயா மேராகமல வேண்டிம — முறைதெரிசு
 ிரொபுகா னாயி னதுவா பொருபகாம
 ிரொழிகிய மலொபுகு மாறு

137

ஸா ஸால லு நனசொல்லுர பொயிண னாணாகுரபா
 வானசொல வழிபராபா வாழ்சு லு முண்டாமோ
 னுனொ லிடாயாநியா தலலா லொருவகா
 கீனசெ லிடாயாநியா சில

138



திரிகீகம்



கனகுணங் குணரூக தசைமையுந் தாவிலசீ
 இனகுணத்தா றேவின செயதலும— நனகுணா வின
 நானமறை யாளா வழிச்செலவு மீமமுனறும
 மேனமுறை யாளா தொழில.

139

காளாள னெனபான கடனபடா வாழ்பவன்
 வேளாள னெனபான விருந்திருக்க வுணனாதான
 கீகாளாள னெனபான மறவாதா னிமமுவா
 கீளாக வாழ்த லினிது.

140

லருவாயுட் காலவழங்கி வாழ்கல செருவாய்ப்பச்
 டெய்தவை நாடாச சிறப்புடைமை எய்தப
 பலநாடி நலவைவ கறாரிம முன்றும்
 நலமாடரி நலவா கோவ.

141

லண்பொழுது நீராடி யாண்டலு மென்பெற்றும்
 பால பறநிச்சொலொ விடுதலுந் தோவற்றிச
 சாய்நுஞ் சானமுணவை குன்றமை யிமமுன்றும்
 சூழ மென்பா தொழில்

142

கன்னிசிச் சென்றாரை யெளளா வொருவனும்
 மனலிப செவததூப பொச்சாபு நீத்தானும்
 ளான்று பபுககா நிசநகா னு யிமமுனவா
 நினா புகமுடையா.

43

கோலஞ்சி வாழுங் குடியுங் குடிசுழீஇ
 ஆலாவிழ் போலு மமைச்சனும் — வேலின்
 கடைமணிபோற் றிண்ணியான காபபுமம் முன்றும்
 படைவேந்தன பறறு விடல.

144

முநீர்த் திசையி னெழுந்தியங்கா மேதையும
 நுண னூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
 மைநீமை யினறி மயலறுபபா னிமமுனவா
 மெய்நீமை மேனிற் பவர்

145

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொள்ளே வெகுளி பெருக்கலும்—முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிமமூன்றும்
செல்வ முடைக்கும படை. 146

வைத்தனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானு—மூறிய
கைப்பதனைக் கட்டியென் னுண்பானு மிமமூவா
மெய்ப்பொருள் கணடுவாழ் வார். 147

கண்ணுக் கணிகலங் கண்ணோடடங் காமுற்ற
பெண்ணுக் கணிகல நாணுடைமை—நண்ணும
மறுமைக் கணிகலங் கலவியிம மூன்றும்
குறியுடையார் கண்ணே யுள. 158

கிளைஞாக் குதவாதான் செல்வமும பைங்கூழ்
விளைவின் கட்டோற்றா னுழவும—இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிமமூன்றும்
உள்ளன போலக்-கெடும. 149

நன்றிப் பயன்றுக்கா நாணிவியுஞ் சானோடிமுன்
மன்றிற் கொடும்பா டொப்பானும்—நன்றினறி
வைத்த தடைக்கலங் கொள்வானு மிமமூவா
எச்ச மிழந்துவாழ் வார். 150

நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும்
நர்வளையை யில்லத் திருத்தலும்—சீர்பயவாத்
தன்மை யிலாள ரயலிருப்பு மிம்மூன்றும்
நன்மை பயத்த வில.

151

இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகில்
நில்லாமை யுள்ளு நெறிப்பாடு மெவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும்
நன்றியு மாந்தர்க்குள.

152

காவோ டறக்குளந் தெரட்டானு நாவினால
வேதங் கரைகண்ட பார்ப்பானும்—தீதிகந்
தொல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர்
செல்வ ரெனப்படுவார்.

153

நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும்
மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம மூன்றும்
திறவதிற றீர்ந்த பொருள்.

154

வாய்நன் கமையாக் குளனும் வயிரூரத்
தாயமுலை யுண்ணாக் குழவியும்—சேய்மரபின்
கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர்
நல்குரவு சேரப்பட்ட டார்.

155

ாதற்குச் செய்க பொருளை யறநெறி
 சேதற்குச் செய்க பெருநூலை—பாதும
 அநுப்புரிந்து சொல்லுக சொல்லையிமமுனறும
 இருளுலகஞ் சேராதவாறு. 159

கொண்டான குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
 செய்வகை செய்வான் றவசி கொடிதோரீஇ
 கலலவை செயவா னரச னிவா முவா
 பெய்யெனப பெய்யுமழை. 157

ஐயகுரவ ராணை மறுத்தலு மாவுற்ற
 எஞ்சாத நட்பினுட் பொய்வழக்குப —நெஞ்சமாநத
 கற்புடை யானைத் துறத்தலு மிமமுனறும
 நற்புடையி லாளர் தொழில. 158



நான்பணிக்கடிகை.



கள்ளி வயிற்றி னகில்பிறக்கு மான்வயிற்றின்
 ஒள்ளரி தாரம பிறக்கும பெருங்கடலுள்
 பலவிலைய முத்தம் பிறக்கு மறிவார்யார்
 நல்லாள் பிறக்குங் குடி. 159

கற்றார்முற் றேன்றூ கழிவிரக்கங் காதலித்தொன்
 லாரூமுற் றேன்றூ வருமுதல—தெற்றென
 அலல புரிநகராக் கருநதொன்றூ வெலலாம்
 வெகுண்டாரமுற் றேன்றூக் கெடும.

160

கனரூமை வேண்டிங் கடிய பிறாசெய்த
 நனநிலைப நன்றூக் கொளலவேண்டும்—என்றும்
 விடலவேண்டிந தன்கண் வெகுளி யடலவேண்டும்
 ஆக்கஞ் சிதைச்சும வினை.

161

பாநநன்று பண்ணமையா யாழி னிறைநின்ற
 பெண்ணன்று பீடி லா மாநதரின—பண்ணழிந்
 தாராதலி னன்று பதித்தல பாசநதாரில
 தீாதலிந் தீபபுகுத னன்று.

162

இனனாமை வேண்டி னிரவெடுக இந்நிலத்து
 மன்னுதல வேண்டி னிசைநடுக—தன்னெடு
 செலவது வேண்டி னறஞ்செய்க வெல்வது
 வேண்டின் வெகுளி விடல்.

163

அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
 விலைப்பாவிற் கொண்டுன் மிசைதலுங் குற்றம்
 சொல்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்
 கொலைப்பாலுங் குற்றமே யாம்.

164

கோனோக்கி வாழுவ் குடியெல்லாந தாய்முலையின
பானோக்கி வாழுவ குழவிகள்—வானத்
துளிநோக்கி வாழு முலக முலகின
விளிநோக்கி யினபுணா உங் கூற்று.

165

திருவிற் திறலுடைய திலலை ஒருவற்குக்
கற்றலின் வாய்தத பிறவிலலை—எறறுளநாம
இன்மையி னினனாத திலலையிலமென னும
வன்மையின் வனபாடட தில.

166

கரப்பவர்க்குச் செலசாரா கவிழ்தலெனா ஞானம
இரப்பவர்க்குச் செலசாரொன றீவார-பரப்பமைகத
தானைக்குச் செலசாரா தறுகணமை யுணுண்டல
செய்யாமை செலசா ருயிரககு.

167

பிறக்குங்காற் பேரெனவும பேரா இறக்குங்கால
நிலலெனவு நிலலா வுயிரனை ததும—நலலாள
உடன்படிற் றானே பெருகுங் கெடுமெடொழுதில
கண்டனவுங் காணாக் கெடும.

168

போரின்றி வாடும பொருநாசீர் கீழவீழாத
வேரின்றி வாடு மரமெலலாப—நீபாய
மடையின்றி நீணெய்தல வாடும படையின்றி
மன்னர்சீர் வாடி விடும.

169

மாற்ற முறைக்கும் மலருண்மை கூறிய.
 மாற்ற முறைக்கும் வினைநலம தூக்கின்
 அகம்பொதித்த தீமை மனமுறைக்கு முன்னம்
 முகம்போல முன்னுரைப்ப தில.

170

மழைபின்னி மாநிலத்தார்க் கிலலை-மழையும்
 தவமீலா நிலவழி யிலலை - தவமும
 அரிலா நிலவழி யிலலை - யரசனும்
 இலவாழ்வா நிலவழி யில.

171

யாறு ளடங்குங் குளமுள வீறுசால
 மனனா விழையுங் குடியுள தொன்மரபின்
 வேத முறுவன பாட்டுள வேளாணமை
 ஷோவியோ டொப்ப வுள.

172

கண்ணிற் சிறந்த வறுப்பிலலை கல்வியின்
 நுண்ணிய வாய பொருளிலலை கொண்டானின்
 துண்ணிய கேளிர் பிறரில்லை யீனமுளின்
 என்ன கட வுளு மில.

173

என்று முளவாகு நாளு மிருகடரும்
 என்றும் பிணியுந் தொழிலொக்கும்—என்றும்
 கொடுபாருங் கொள்வாரு மன்னர் பிறப்பாரும்
 சாவாரு மென்று முளா.

174

பழியன்மை மக்காளாற் காண்க வொருவன்
கெழுவின்மை கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப் படும். 175

ஊனுண் டெழுவை நிறம்பெ றா உ நீர்நிலத் துப்
புல்லீனா னின்பு றா உங் காலேயம—நெல்லின்
அரிசியா னின்பு றா உங் நீ டெழுவலாந்தத்தம
வரிசையா னின்பு றா உ மேல. 176

கைத்திலர் நல்லராங் கைத்துண்டாக் காவாரின்
வைத்தாரி னல்லர் வறியவா—பைத்தெழுந்து
வைதாரி னல்லா பொறுப்பவா செய்தாரின்
நல்லர் சிதையா தவா. 177

மகனுரைக்குத் தந்தை நலத்தை யொருவன்
முகனுரைக்கு முண்ணின்ற வேட்கை—அகனீர்ப்
பிலத்தியல்பு புக்கா னுரைக்கு நிலத்தியல்பு
வான முரைத்து விடும. 178

தேவ ரணையர் புலவருந் - தேவர்
தமரணைய ரோரு ருறைவார்—தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார் - கற்றன்னர்
கற்றாரைக் காத லவர். 179

சாவாத விலலை பிறந்த வுயிரெல்லாம்
தாவாத வில்லை வனிகளும்—மூவா
திளமை யிசைந்தாரு மிலலை-வளமையில்
கேழன்றிச் சென்றாரு மீல

180

கொடுபபி னசனங் கொடுக்க - விடுபபின
உயிரிடை யிட்ட விடுக்க—எடுபபின
கிளையுட கழிந்தா ரெடுக்க கெடுபபின
வெகுளி கெடுத்தி விடல.

181

கள்ளாக்குந் தம்முரென் னூரிலலை நன்னெறிச்
செலவார்க்குந் தமமுரென னூரிலலை—அலலாக்
கடைகட்குந் தமமுரென னூரிலலை தங்கைத்
துடையாக்கு மெவ்வூரு மூர்.

182

கல்லா வொருவாக்குத் தமவாயிற் சொற்கூற்றம்
மெலவிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அலலவை செய்வாக கற்றங்கூற்றங் கூற்றமே
இலலிருநது தீங்கொழுகு வாள்.

183

கள்ளாமை வேண்டுங் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டுந் தகுதியுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிரியாரோ டியார்மாட்டும்
கொள்ளாமை வேணாமெ பகை.

184

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில போழ்திற் சினங்குற்றங் குற்றம்
தமரலலா ரில்லகத் தூண.

185

எலலா விடத்துங் கொடைதீது மக்களைக்
கலலா வளா விடறீது—நலலார்
நலநதீது நாணற்று நிற்பிற் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை.

186

மாசு ாடினு மணிதஞ்சீர் குன்றாவாம்
புசிக்கொளினு மிரும்பின்கண—மாசோடும்
பாசத்து ளிட்டு விளக்கினுங் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும்.

187

ஒருவ னறிவானு மெல்லாமயா தொன்றும்
ஒருவ னறியா தவனும்—ஒருவன்
குணனடங்கக் குற்ற முளானு ளொருவன்
கணனடங்கக் கற்றானு மில்.

188



சிறுபஞ்சமூலம்.



பொருளுடையான் கண்ணதே போக மறனும்
 அருளுடையான்கண்ணதே யாகும்—அருளுடையான்
 செய்யான் பழிபாவஞ் சேராண் புறமொழியும்
 உய்யான் பிறாசெவிக் குய்த்து. 189

படைதன்க் கியானை வனப்பாகு மெண்ணின்
 இடைதனக்கு நுணமை வனப்பாம்—கடைதனக்குக்
 கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகற்கும்
 வாடாத வன்கண் வனப்பு. 160

கண்வனப்புக்கண்ணோட்டங் கால்வனப்புச்செல்லாமை
 எணவனப்பித் துணையா மென்றுரைத்தல்—பண்வனப்
 கேட்டாரான் நென்றல் கிளர்வேந்தன் நன்னாடு புக்
 வாட்டானன் நென்றல் வனப்பு. 191

சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு
 விலங்கிற்குக் கூற்றமயிர் தான்—பலன்படா
 மாவிற்குக் கூற்றமா ஞண்டிற்குத் தன்பார்ப்பு
 நாவிற்கு நன்றல் வடை 192

நாணிலான் சால்பு நடையிலா னன்னேன்பும்
 ஊணிலான் செய்ய முதாரதையு — ஏணிலான்
 சேவகமுஞ் செந்தமிழ் தேறருன் கவிசெயலும
 நாவகமே நாடி னகை.

193

பெருங்குணத்தார் சோமின் பிறன்பொருள் வவ்வன
 [மின்
 கருங்குணத்தார் கேண்மை கழிபின் — ஒருங்குணா உது
 தீச்சொல்லே காமின் வருங்காலன் றிணணிதே
 வாய்ச்சொல்லே யன்று வழக்கு.

194

மயிர்வனப்புங் கணகவரு மார்பின் வனப்பும்
 உகிர்வனப்புங் காதின் வனப்பும் — செயிர்தீர்ந்த
 பல்வின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
 சொலவின் வனப்பே வனப்பு.

195

வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்
 நீர்சான் றுயரவே நெலலுயரும — சீர்சான்ற
 தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோஷுயாதல
 ஓவா துரைக்கு முலகு.

196

அழியாமை யெத்தவமுஞ் சார்ந்தாரா யாக்கல்
 பழியாமை பாத்தலயார் மாட்டும — ஒழியாமை
 கன்றுசா வப்பால் கறவாமை செய்யறக
 மன்றுசார் வாக மனை.

பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு
முற்றமுமை கேடு மூண்கேடு—தெற்ற
தொழின்மகன் நன்னொடு மாற்றாயி னென்றும்
உழுமகற்குக் கேடென்றுறை.

198

பொன்பெறுங் கற்றான் பொருள்பெறு நற்கவி
என்பெறும் வாதி யியம்பொறும்—முன்பெறக்
கல்லார்கற் றாரினத் தல்லார் பெறுபவே
நல்லா ரினத்து நகை.

199

நல்ல வெளிப்படுத்து தீய மறத்தொழிந்
தொல்லையுயிர்க்கூற்றுக் கோலாகி—ஒல்லுமேல்
மாயம் பிறர்பொருட்சண் மாற்றி மனத்தான்
ஆயி நொழித லறிவு.

200

நன்புலத்துள் வையடக்கி நாளுநா னேர்போக்கிப்
புன்புலத்தைச் செய்செருப்போக்கியபின்-இன்புலத்த
பண்கலப்பை யென்றிவை பார்ப்படுப் பா னுழுவான்
நுண்கலப்பை நூலோது வார்.

201

நீயற நன்று நிழனன்று தன்னில்லுள்
பாரற நன்றுபாத் துண்பநெல்—நேர்பெற
நன்று தளிசாலை நாட்டிற் பெரும்போகம்
ஒன்றுமாஞ் சால வுடன்

292

குலந்தொட்டுக் காடு பதித்து வழிசீத்
 துலந்தொட்டு முவய லாக்கி—வளந்தொட்ட
 யாகு படுகிணற்றே டென்றிவை பாற்படுத்தான்
 ஏகுஞ் சுவாக்க மினிது. 203

கான்பிறந்த விண்ணினை நது தன்னைக் கடைப்பிடி ததுத
 கான்பிற ராற்கருகற் பாடுணானது— தான்பிறரால
 சாக் வெனவாழான் சான்றாரா லெநநானும
 ஆக வெனவாழ்க னனறு. 204

புண்பட்டார் போற்றுவா ரில்லாதார் போகுயிர்கள்
 சண்கெட்டாரா காலிரண்டு மிலலாதார்-கண்கடைபட்ட
 டாழ்நது நெகிழ்ந்தவாக் கீதார் கடைபோக
 வாழ்நது கழிவாரா மகிழ்நது. 205

கழிந்தவை தானிரங்கான் கைவார நச்சான்
 இழிந்தவை யினபுறூனிலலா —மொழிந்தவை [ரால்
 மென்மொழியா லுண்ணெகிழ்ந் தீவானைல் விண்ணே
 இன்மொழியாலேற்றப் படும. 206

தோற்கன்று காட்டிக் கறவார் கறந்தபால
 பாற்பட்டா ருண்ணார் பழிபாவம—பாற்பட்டார்
 ஏற்றயரா வின்புற்று வாழ்வன வீடழியக்
 கூற்றயரச் செய்யார் கொணர்ந்து. 207

சத்தமெய்ஞ் ஞானந் தருக்கஞ் சமையமே
 விததகா கண்டவீடுள்ளிட்டாங்—கத்தகத்
 தநதவீவ் வைநது மறிவான் றலையாய
 சிந்திப்பிற் சிட்டன் சிறநது.

208

கண் ணுங்காற் கண்ணில கணிதமெழுத் தியாழிமீனா
 டெண்ணுங்காற் சாநதே யிலைநடுங்கிட்—டெண்ணுங்
 இட்டவீவ் வைநது மறிவா னிடையாய (கால
 சிட்டனென றெண்பாபமெ.

209

கற்புடைய பெண்ணமிழ்து கற்றடங்கினானமிழ்து
 நற்புடைய நாடமிழ்து நாட்டுக்கு—நற்புடைய
 மீமகம்ம சோகொடி வேந்தமிழ்து சேவகனும
 ஆகவே செயயி னமிழ்து.

210

பிழைத்த பொறுத்தல பெருமைசிறுமை
 இழைத்ததீய கெண்ணி யிருத்தல—பிழைத்தல
 பகைகெட வாழ்வது பலபொருளாறபலலாரா
 நகைகெட வாழ்வது நன்று.

211

கதனன்னு சான் றுண்மை தீது கழிய
 மதனன்று மாண்பிலலாரா முன்னா—விதநன்றாம
 கோய்வாயிற் கீழுயிர்க்கீ துத்துங் குரைத்தெழுந்த
 நாய்வாயு.ணல்லதசை.

212

தாபுமானவர் பாடல்.



ஆங்கிங்கெனாதபடி பெயரும பிரகாசமா

யானந்த பூர் ததியாகி

அருளொடு நிறைந்ததென தன்னருள் வெளிக்குளை

யகிலாண்டகோடி யெல்லாம

கங்கைய படிக்கிச்சை வைத்துயாக் குயிராய்த

தழைத்ததென மனவாக்கி னீல

தாபுமான் நிறைந்ததென சபயகோடிகளெனந

தந்தையவ மெனந்தயவ மென்

நொங்குந தொடர்ந்தென வழுக்கிடவு நின்றதென

வெங்கணும பெருவழக்காய்

யாதினும வலலவொரு சித்தாகி யினபமா

மொன்றைக்கு முள்ள தெனும்மேல

கங்குலபக நெரினற வெலலையுள தெனுவது

கருத்திற் கிசைந்த ததுவே

கண்டன வெலாமோன வருவெளிய தாகவும

கருதி யஞ்சனிசெய்குவாம.

213

எத்தனை விதங்கடான கற்கினுங் கேட்கினுமென

னிதயமு மொடுங்க விலலை

யானெனு மகந்தைதா நெள்ளளவு மாறவிலை

யாதினும் மபிமான மென்

சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென்
 சேனமத்து நானறிகிலேன்
 சிலமொடு தவவிரத மொருகனவி லாயினுந்
 தெரிசனங் கண்டு மறியேன்
 பொய்த்தமொழி யல்லான் மருந்துக்கு மெய்ம்மொழி
 புசுன்றிலேன் பிறர் கேட்கவே
 மாநிபுட தல்லாது சுபமா விருந்தருள்
 பொருந்தடாப பேதை நானே
 சூதனை குணக்கேடர் சுண்டதாக்கேட்டதா
 வவனிமிசை யுண்டே ரசொலாய்
 அண்டபகி ரண்ட முடங்கவொரு நிறைவாகி
 யானந்த மான பரிசீல.

214

தந்தைய்தாய்தமர் தார மகவென்னு மிவையெலாஞ்
 சந்தையிற் கூட்டம்திலே
 சந்தேக மிலலைமணி மாடமா ளிகைமேடை
 சதுரங்க சேனைபுடனே
 வந்ததோர் வாழ்வுமோ ரிந்த்ரசாலக் கோலம
 வஞ்சனை பொருமை லோபம
 வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
 வஞ்சனை யிலாத கனவே

எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
பிரவுபக வில்லாவிடத்

தேகமாய் நின்றநின் னாருள்வெள்ள மீதிலே
யானென்ப தறவு மூழ்கிச்

சிந்தைதான் ரெளியா து சுழலும்வகை யென்கொலோ
தேடரிய சத்தாகியென்

சித்தமிசை குடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயா னந்தமே.

215

பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய வென்னுயிர் நாதனை
உன்னை நாடுவ னுன்னருட்டுயெளி
தனனை நாடுவன் றன்னந் தனியனே.

216

கையு மெய்யுங் கருத்துக் கிசையவே
ஐய தந்ததற் கைய மிரியுண்டோ
பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப பூரண
மெய்ய தாமின்ப மென்று விளைவதே.

217

சோதியே சுடரே சுகமேதுணை
நீதியே நிசமே நிறைவே நிலை
ஆதியேயுணை யானடைந் தேனகம்
வாதி யாதருள் வாயருள் வாணையே

218

இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத்
 தீரும்பிப் பார்க்கவொட் டாமற் றிருவடிக்
 கரும்பைத் தந்துகண் ணீர்கம பலையெலாம்
 அரும்பைச் செய்யென தன்னையொப் பாமனே. 219

சொல்லற்கரிய பரம்பொருளை சுகவாரிதியே
 சுடர்க்கொழுந்தே
 வெல்லற்கரிய மயலிலெனை விட்டெங்கொளித்தாயா
 கெட்டேன்
 கல்லிற்பசிய நாருரித்துக் கடுகிற்பெரியகடலடைக்கும்
 அல்லிறகரிய வந்தகனாக் காளாக்கினையோ வறியே
 னே. 220



அரும்பொருள்காரதி.

அ

அகர்தை(211); அஹகாரம், Pride, self-conceit.

அகிலம் 213); எல்லாம், All, the whole.

அகாச விசுப்பு (4), அழகான இடமகன்ற ஆராயம்,
The vast sky, spacious heaven.

அடல 37, ; வலி, Power, strength.

அழகில(57); கோது, Boiled rice, food

அடுதல (109) ; சமைத்தல, Cooking, dressing food.

அணிகலம் 148, ; உபரணம், Ornament, jewels.

அண்டம் (214); கோளம், An imaginary shell surround-
ing the earth and its accompanying sphere.

அண்மை' 60 ; அமீடம், Nearness, proximity.

அதிதி (109) ; பதியவன், A guest.

அந்தகன் (220) ; மமன், The god of death.

அம்மை 62 ; மருபிறப்பு, The next birth, or future state.

அபர்தல் (207); வருந்தல, Being distressed, afflicted.

அயிலல (82); உண்ணல், Eating, taking food, making a
meal.

அல் 220); இருள், Darkness.

அவனி (214); பூமி, The earth.

அழறத்தா (41); அயை ஒதந் காரை முடைபோல The
fiery eyed—the Sun.

அழுககாறு (113), பொறுமை, Envy, grudging.

அளி (76) அருள, Love, kindness, clemency.

ஆ.

அக்கம் (71); செல்வம், Wealth, riches, fortune.

ஆன் (159); பளமாடு, A cow

இ

இகத்தல் (15); கடத்தல், Departing from, going away from

இசை (64), புகழ், Praise.

இடங்கழியாளர் (25), காமிகள, The lascivious.

இமமை (62); இப்பிறப்பு, The present birth, the present-
state of existence, this life.

இயல் (199), ஒசை, Sound in general. 2. வாததியம்.

Musical instruments 3. சொல், A word.

இருகடா (171); சந்திரசூரியர், The two luminaries—sun
and moon.

இவாதல (123); ஏறுதல், Rising, ascending.

இறைமாட்சி (76); அரசன்பெருமை, Regal dignity, royal
excellency.

ஈ.

ஈர்வளை (151); அறுக்கப்பட்ட வளையை அணிந்தவள், (ஈர்
Cut, parted asunder, and வளை, a shell) A lady with
bracelets made of wrought shell.

உ.

உசா (122), வினாவல், Inquiring, examination

உணர்கிற்பார் (138); அறியவல்லார், Those who are capable of knowing or appreciating.

உதாரதை (193); கொடுக்குந்தன்மை, Liberality. munificence..

உம்மை (112), மறுமை, The future state of existence.

உயர்கதி (112); மேரட்சம், Heavenly bliss.

உய்தல் (82); பிழைத்தல், Living, subsisting. 2. ஈடேறல், Obtaining heavenly bliss.

உருவெளி (213); நினைத்தது தோன்றும் உரு, An imaginary appearance of a person or other objects.

உரைதிரம்பல் (56); சொல்வறல், Failing in word.

உழுவை (176), புலி, உழவு.

ஊ.

ஊக்கல் (17); முயலல், Prosecuting with energy, commencing with spirit.

ஊங்கு (64); மிகுதி, Greatness, importance.

ஊர்தல் (122); செல்லுதல், Driving a vehicle.

ஊன் (1); இறைச்சி, Flesh, animal food.

எ.

எச்சம் (150); சந்ததி, Offspring, posterity.

எய்த்தல் (66); இளைத்தல், Growing weary by exertion, being tired.

எல்லி (18); இராத்திரி, Night.

எவன் (75 ; யாது, What.?

எள்ளுகல் (143); அவமதித்தல், Disregarding, despising, scoffing.

எற்று (69); எத்தன்மையது, Of what kind or sort, of what manner.

ஏ.

ஏண். (193); வலி, Strength.

ஏதிலார் (80 ; அயலோர், Neighbours, strangers, others.

ஏறு 37 ; விலங்கினுண்பொது, The male of beasts, especially the bull, lion, buffalo.

ஓ.

ஒருவுதல் (20); நீங்குதல், Swerving from, deviating.

2. நீக்குதல், Relinquishing, avoiding.

ஒற்கம் (20,74), தளர்ச்சி, Diminution, failure. 2, அடக்கம், Forbearance, restraint.

ஒற்று (79); வேவு, Spying, espionage.

ஔ.

ஔத்து (29); வேதம், The sacred writings, Vedas.

ஔம்பல் (29); காத்தல், Preserving, protecting, taking care of.

ஔர்தல் (79); ஆராய்தல், Finding out, knowing.

க.

கடிய (184 ; குருமானவைகள், Things that are several
painful results.

கடு 44 ; நஞ்சு, Poison, venom.

கடைபிடித்தல் (204 ; உறுதியாகக்கொள்ளல், Embra
ing or taking firm hold of.

கட்டி (147); கற்கண்டு, Sugar-candy, jaggery.

கட்டுரை (78); உறுதிச்சொல், Earnest or vehement ad
dress, or advice.

கணன (188 ; குற்றம் - அதாவது சந்தேக விபரீதங்கள்
Faults in study, i. e., scruples and aptness to put
wrong construction.

கண்ணறையன் (91), தாக்கூழியமில்லான், A pitiles
man, a hard-hearted person.

கண்ணோட்டம் (86 ; தாக்கூழியம், Civility, complaisance
kindness.

கம்பலை (219); ஒலி, Noise.

கம்மியன் (92) ; கம்மாளன், A smith.

கருங்குணம் (194); பேதமை, Ignorance.

கருதற்பாடு (204; மதிப்புடைமை, Being worthy of re-
gard.

கலிமா (31); (contracted form of கலினமா, கலினம்,
Bridle and மா, Beast,) குதிரை A horse.

கலை(61);கல்வி, Learning, erudition, literature, philosophy. 2 ஞானநூல், Theological treatises.

கவயமா (97 ; காட்டுப்பசு, The gayal or wild cow.

கவல் (61); கவலை, Care, affliction.

கவராடல் (53); குதாடல், Gaming with dice.

கழகம் (74); கல்விபயிலிடம், A college, an assembly of learned men.

கழறல் (6); பேசல், Saying, telling, declaring.

கழிவிரக்கம் (160); கழிந்ததைப்பற்றி இரங்குமிரக்கம், Grieving for what is gone.

களி (114); மயக்கம், Bewilderment, aberration of mind, intoxication whether from liquor or circumstances..

களிறு (82); ஆண்யானை, A male elephant.

களளாமை (184); களவுசெய்யாமை, Avoiding theft, refraining from thievish habits.

கற்றா (1,977); கன்றையுடைய பசு, A cow with a young calf.

கா.

கா (153); தோப்பு, A grove.

காமுறல்(13);ஆசைப்படல், Desiring, wishing for, loving

காலன் (194); காலக்கடவுள், Yama, the god of death.

காலேயம்(176); பசுக்கூட்டம், A herd of cows.

கான்யாறு (1); காட்டாறு, A jungle river.

ஈ.

இருமி (215); புழு, Worm, reptile.

இளர்தல் (125); பிரகாசித்தல், Shining, glaring.

இளை 82); சுற்றம், Kindred, relatives.

இளைஞர் (185); உறவினர், Kindred or friends.

ஊ.

குதலை (58); மழலைச்சொல், Lispings or prattle of children.

குழவி (6); குழந்தை, An infant, baby.

க.

கூடம் (68) சம்மட்டி, A blacksmith's hammer, sledge.

கூற்று (165); யமன், He who separates the soul and body, the god of death.

கே.

கேன்மை (18), நட்பு, Friendship

கேள் (140), நட்பு, Friendship.

கை.

கைத்து (177), செல்வப்பொருள், Wealth, riches, possession.

கைம்மாறு (47), பிரதியுபகாரம், A recompense, return for favours.

கையுறல் (75); வெறுக்கப்படல், Being disliked, being regarded with aversion.

கைவாரம் (206), கீதல், I raise, haul down.

கொ.

கொடிறு (95); சன்னம், check, the jaws, mandibles.

கொடுபாடு (150); கொடுமை, Injustice.

கொடுநல் (83), கொடுநல், kindling, illumina.

கொடுகொடு (140), கொடுக, Useless, in vain.

கோ.

கோடி (80); கோடி, Fault, error, defect.

கோடல் (2); கோடல், Bending, swerving, deviating

கோட்டிகொடல் (31); கோட்டிகொடல், Coming to an assembly.

கோளாளன் (140); கோளாளன், A strong man.

கோள்நாளை (14); கோள்நாளை, The right administration of government.

ச.

சந்தி (215); உண்மை Truth, reality. 2. மெய்ப்பொருள், The real universal spirit.

சமயகோடிகள் (215); சமயகோடிகள், Numberless systems of religion.

சலவர் (11), வராககோபமுடையார், The revengeful,
the malicious those who cherish implacable hatred.

சா.

சா ஆசல 190, நிறைதல, Becoming full, being complete
or replete

சாலபு 81, மேர்மை, Nobleness, excellency.

சாணமுண்டை 142; ஊக்கம். Energy, spirit.

சி.

சிங்கி (38), விஷம், Poison, a kind of mineral poison

சிலம்பி (192); சிலர்தி, A spider

சிறை 79, மதிலு. A wall.

சினட (59), கோபம், Anger.

சு.

சுரநீர் (43); ஆகாசகங்கை, The celestial Ganges.

சுழல்கால் (42); சுளிகாற்று, Whirlwind:

சூ.

சூழ்தல 124, ஆலோசித்தல், Deliberating, considering.

செ.

செயிர்த்தல 94, கோபித்தல், Being angry, inignant.

செரு (141); சண்டை, Battle, war.

செல்சார் 167); பற்றுக்கோடு, Protection, refuge, resort,
asylum.

செறல் (22); கோபித்தல். Being angry with, hating.

செற்றம் (121); கோபம், Anger, wrath.

சே.

சேய்மை (60); தூரம், Distance, remoteness.

சேர்ப்பன் (124); கடற்கரைக்கு அதிபதி, Ruler of a maritime district, any king of the Pandia dynasty.

ஞா.

ஞாலம் (11); பூமி, The earth, the world.

த.

தகர்தல் (68); மீர்த்தல், Being fractured, shivered, broken.

தருக்கல் (146); சுருவித்தல், Being vain elated, proud.

தறுகண்மை (167); தாக்கிணியமில்லாமை, Cruelty, savageness, warlike disposition.

தா.

தா (139); கேடு, Decay, destruction.

தாளாளன் (140), வர்த்தகன், A merchant, a man of enterprize, application.

தானை (167); சேனை, An army.

தி.

திறவு (154); நீக்கம், Separation.

து.

து 10 (20), ஓசுகிடம், Shelter, place of retreat.

து 11 (91), வெட்டல், Cutting off.

து 12 (71), தராசு தட்டு, Scales of a balance.

து 13 (58), விடம், Subject, a branch of science.

து 14 (31), நெருங்கல், Beieg clo e, thick, crowded together.

து.

து 15 (71), சிறுத்தல், Weighing, ascertaining the weight.

தெ.

தெ 1 (10), தெளிவாக, Clearly, certainly, evidently.

தே.

தே 1 (215), ஒளிமயம், Splendour.

தொ.

தொ 1 (153), தோண்டல், Digging, scooping out' excavating.

ந.

ந 1 (143), விரும்புதல், Desiring, longing for, loving.

ந 2 (10), உலோகிதர், Friends.

ந 3 (26), சார்தல், Adhering, being attached to or united with.

நமர் (125), நமமுடையவர்கள், Our people.

நள்ளல் (16), & நேசிததல, Loving cultivating friendship

ஈ.

நாகரிசம (91) நோப்பாடு, Refinement of manners, po'ite-
ness, civility

நாவா (151) மரகாம, A vessel of p

நாளுமை (7) நாளாமடமை, Not aging tooth
not hocting up.

நி

நிதி (63) நிரவிம. 1 நாம 2 நினைவு, Value 3 நவ
மணி கொடி, Any of the man gems.

நெ

நெய் ல் (109), நட்ட நசாதி கொடிசளில ஒன்று A class
of water flowers—Nymphaea alba.

நே.

நேரிழா ப (18) தகுதியான ஆபரணமுடையவளே, O Lady
tly ornamented.

ப.

பகிரண்டம் (214), வெளியண்டம், The universal space
surrounding the mundane egg.

பசைந்தார் (162), உள்ளளபினா, Friends, sincere friends.

பரிமாணம் (10), மெ., 'Unit.

பணம் (102), ஞை, Good quality, property, fitness.

2 இயைபுபாடம், Variety in ...

பண்புணர்ச்சி (32), தீர்மானம், Being attuned

or adjusted as one (and to) in time

பிணியை (56) இடம், Place location

புழு (45), அச்சம் Fear, etc. 'apprehension, alarm

புரிதல் (4), சிந்தனை, Considering, sympathizing

ing

புறப்பறைதல் (99), புறப்பறைதல், Beating a retreat

யா.

புறவன் (122) சாந்தி A driver, charnoteer.

புறம் (187), தலை Better, tie bandage

புறத்தல் (197), பகுத்தல், Distributing, sharing with

புறவன் (124) வரலாறு, Account history.

புறப்படி (192), குஞ்சு, The young of frogs, toads, lizards

crabs, etc.

புறம் (142), பக்கம், Side

புறப்படி (207), பகுத்தல், The discriminating the judicious, the knowing

யா.

யா.

பிழைபாடு (85), தப்புதல், Failure, fault, error.

பிறழ்தல் (56), பேருருபுபேர்ப்பு, Changing in form,

colour, aspect or quality, commonly for the worse.

பிறைநுதால் (49); பிறைபோன்ற செந்நிறையடிமையவளே,
 A maiden with forehead arched like the crescent
 moon.

புற (162); பெருமை. Honour, greatness, dignity.

புனை (21); பெரும். A float, raft.

புதல்வன் (116); மகன், A son.

புயல் (35); மேகம், Cloud.

புலால் (61); இறைச்சி, Flesh.

புலையன் (61); கண்டாளன், A low degraded man, a
 villain.

புறங்கடை (64); தலைவாயல், The main gate to a city,
 castle, house, etc.

புறம் (89); கொல்லை, An enclosed garden, a close, a field.

புனைதல் (52); அலங்கரித்தல், Ornamenting, adorning,
 decorating.

புர்த்தி (213); பிறைவு, Fulness, completion, perfection
 of bliss arising from absorption with the deity.

பெ.

பெருஞ்சட்டு (73); மதிப்பு, Great distinction, being
 highly distinguished. . .

பே.

பேறு (35); பயன், Gain, benefit, a good obtained, acquisition.

பை.

பைங்கண் (89); பசுமையான இடம், A verdant place.

பைங்கழி (89 ; பயிர், Green growing crop.

பொ.

பொச்சாப்பு 198 ; மறதி, Forgetfulness, loss of memory.

பொடித்தல் (88); புளகித்தல். Bristling as the hairs. of the body.

பொருநன் (169 ; போர்ச்சேவகன், A warrior, soldier, hero.

பொலிதல் (34 ; மிகுதல், Growing full, swelling.

போ.

போது (53); மலர், A flower, a flower bud ready to open.

ம.

மடுத்தல் (81); உண்ணல், To eat or drink

மண் (32); மார்ச்சனை, A black substance smeared on a drum to increase its sound.

மயரி (12); மயக்கமுடையவன், One whose mind is confused.

மயலி (6); மயக்கமுடையவன், One who is infatuated.

மறம் 54); பாவம், Sin, evil, vice.

மீறவன (154); கொலைஞன், A murderer.

மறை (62); வேதம், The Vedas, sacred writings.

மன்று (150); சபை, A court, assembly room.

மா.

மா (192); மிருகம், A beast, an animal.

மாசுணம் (81); பாம்பு, A snake, a rock-snake, large serpent.

மாண்பு (5 ; நற்குணநற்செய்சை, Virtue, moral excellence.

மாநீபம் 77 ; பெருநகிரவியம், Great wealth.

மாய்தல (127 ; சாகல், Dying, perishing.

மாராயம் (2 ; சந்தோஷம், Compliment, congratulation

மி.

மிசைதல் (164); உண்ணுதல், Eating.

மீ.

மீச்செலவு (71); வரம்புகடந்த நடக்கை, A passing beyond, forward behaviour.

மு.

முகமன் (34); உபசாரம், Flattery, officiousness.

முட்டு (102); தடை, An impediment, an obstacle

முதுக்குறைய (80); பேரறிவு, Great knowledge, wisdom

முதுமகராள (12) முதுயோரா, The aged the elderly.
 முநீர் 145), கடல The sea, as containing three different kinds of water—rain water, river water and that of the abyss

முரணல (62, வேறுபடல, Bengal varanasi.

ஈழ

ஸ்ரியெருது (28), ஸோப ஈராள லெருது A lily on

+

மெலியா (69, குறைந்தவாசன இயா, தா, the impoverished.

மே

மேதை (14), புத, Reason, understanding discretion, mental capacity

மோ.

மோனம (213) மௌன், Silence muteness.

||

யாததல 25, கட்டுதல, Binding.

வ

வன்மை 24); ஈகை Liberality.

வயப்படை (76, வெற்றிதரத்தகக ஆயுதம், Conquering arms, winning weapons.

வருவாய் (141); வரும்பொருள், Income, resources.

வகை (123); மலை, A mountain.

வலுவல (3); நாணயிலவான், A man devoid of shame.

வய்வல் (12); அபாரித்தல், Taking away, taking by force.

வளி (131); பெண்கள்காதணி, (Abbreviation of வாளி; A female ear ornament.

வள்ளன்மை (185); ஈசைத்தன்மை, Liberality, munificence.

வனப்பு (26); அழகு, Beauty, comeliness

வா.

வாதி (199); வீண்வாதம் செய்வோன், A caviller, a cap-
tious disputant.

வாரிதி (220); கடல், The sea, the ocean.

வார் (196); நீட்சி, Length.

வி.

விதிர்த்தல் (95); நடுங்குதல், Trembling quivering.

வியப்பித்தல் (72); நன்குமதிப்பித்தல், Causing to be
esteemed, causing to be wondered at.

வியஸ்கோல் (48); பெரியதடி, A heavy club.

விராய் (90); விறகு, Fuel, firewood.

விரைதடி (48); சீக்கிரப்படல், Hastening, passing rapidly.

விலங்கு (192); மிருகம், Beasts in general:

வளமுதாய (52) உதவதன, The excellent, the
great, the illustrious.

வளமுதாய முதலாக

வீதல 42, வீதல முதலாக

வெ.

வெளியே (13) வெளியே, ben-ventured, migration.
வெளியே (14) வெளியே A'ar'vath

வெளியே 14 ; வெளியே முதலாக, Dealing ardent
with, the matter

வெளியே, வெளியே முதலாக, A'ar'vath
வெளியே 7, வெளியே முதலாக, A'ar'vath

வே.

வேந்தன் (13) : அரசன், A king.

வை.

வைகாலம் 113, தினமுட, Day by day, daily

வைகுதல் (53), தங்குதல், Staying.